

வரி அட்டவணை இலக்கம்: 04

இலங்கையின் பிரசைகளற்ற வதிவற்ற ஊழியர்களுக்கு ஊழியத்திலிருந்தான ஏதேனும் இலாபங்களிலிருந்து வரி கழிப்பதற்கான விதங்கள்

வரிக் கழிப்பனவானது, அனைத்து வதிவற்ற மற்றும் பிரசைகளற்ற ஊழியர்களிடமிருந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

1. ஊழியத்திலிருந்தான கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களில் வரியினை கழித்தல்

இலங்கையின் பிரசையாக இல்லாத எவரேனும் வதிவற்ற ஊழியரை பொறுத்தவரையில், ஊழியத்திலிருந்தான ஏதேனும் கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களிற்கு (காசு மற்றும் காசற்ற நன்மைகள்) அட்டவணை 4.1 பிரயோகிக்க வேண்டும்

அட்டவணை 4.1: வதிவற்ற, பிரசையாக இல்லாத ஊழியர்களது ஊழியத்திலிருந்தான கிரமமான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களிலிருந்து கழிக்கப்பட வேண்டிய வரி

ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள் (வரியிடற்பாலது)	வரி
1. ரூபா. 83,333/- வரையிலான ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபத்தின் 6%
2. ரூபா 83,333/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 125,000/- இனை விஞ்சாத மாதாந்த கிரமமான இலாபங்கள்	ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபத்தின் 18% கழி ரூபா 10,000/-
3. ரூபா 125,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 166,667/- இனை விஞ்சாத மாதாந்த கிரமமான இலாபங்கள்	ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபத்தின் 24% கழி ரூபா 17,500/-
4. ரூபா 166,667/- இனை விஞ்சும் ஆனால் ரூபா 208,333/- இனை விஞ்சாத மாதாந்த கிரமமான இலாபங்கள்	ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபத்தின் 30% கழி ரூபா 27,500/-
5. ரூபா 208,333/- இனை விஞ்சும் மாதாந்த கிரமமான இலாபங்கள்	ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபத்தின் 36% கழி ரூபா 40,000/-

2. ஊழியத்திலிருந்தான மொத்த-தொகை கொடுப்பனவுகளில் வரி கழிப்பனவு (காலப்பகுதி: 2025/2026 மற்றும் அதன் பின்னரான வரி மதிப்பீட்டாண்டுகள்)

இலங்கையின் பிரசை அல்லாத வதிவற்ற ஊழியரை பொறுத்தவரையில், ஊழியத்திலிருந்தான மொத்த-தொகை கொடுப்பனவுகளிற்கு (மிகை ஊதியம் போன்றவை) அட்டவணை 4.2 பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும்.

மொத்த-தொகை கொடுப்பனவுகளில் வரி பொறுப்பினை கணிப்பதற்கு பின்வரும் படிகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.

வரிக் கணிப்பீடு

கீழே தரப்பட்டவாறு வரி கணிப்பீடு மேற்கொள்ளப்படுதல் வேண்டும்;

வரிமதிப்பீட்டாண்டில் செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியம் x மாதங்களின்

எண்ணிக்கை (A) xxxxxxxxxxxx

வரிமதிப்பீட்டாண்டில் செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியம் x மாதங்களின்

எண்ணிக்கை (B) xxxxxxxxxxxx

நடப்பு மாதத்தில் செலுத்தப்பட்ட/செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை

கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகை (C) xxxxxxxxxxxx

வரிமதிப்பீட்டாண்டில் எதிர்பார்க்கப்பட்ட மொத்த வருமானம் (D) xxxxxxxx

அம் மாதத்திற்கு மொத்த-தொகை கொடுப்பனவுகளின் மீது செலுத்தப்படற்பாலதான வரியானது அட்டவணை 4.2 இற்கு அமைவாக ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களின் கூட்டுத்தொகையில் கணிப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.

அட்டவணை 4.2: வதிவற்ற, பிரசைகளற்ற ஊழியர்களது ஊழியத்திலிருந்தான மொத்த-தொகை கொடுப்பனவுகளில் கழிக்கப்படத்தக்க வரி

வரி மதிப்பீட்டாண்டிற்கு எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தின் கூட்டுத் தொகை (ரூபா)	வரி
1. $(D) \leq 1,000,000$	$[(D) \times 6\%] - [(A) \text{ மற்றும் } (B) \text{ இல் ஒவ்வொரு மாதத்திற்கும் அட்டவணை 4.1 இன் பிரகாரம் வரியின் கூட்டுமொத்தம்}]$
2. $1,000,000 < (D) \leq 1,500,000$	$[(D) \times 18\%] - [120,000 + (A) \text{ மற்றும் } (B) \text{ இல் ஒவ்வொரு மாதத்திற்கும் அட்டவணை 4.1 இன் பிரகாரம் வரியின் கூட்டுமொத்தம்}]$
3. $1,500,000 < (D) \leq 2,000,000$	$[(D) \times 24\%] - [210,000 + (A) \text{ மற்றும் } (B) \text{ இல் ஒவ்வொரு மாதத்திற்கும் அட்டவணை 4.1 இன் பிரகாரம் வரியின் கூட்டுமொத்தம்}]$
4. $2,000,000 < (D) \leq 2,500,000$	$[(D) \times 30\%] - [330,000 + (A) \text{ மற்றும் } (B) \text{ இல் ஒவ்வொரு மாதத்திற்கும் அட்டவணை 4.1 இன் பிரகாரம் வரியின் கூட்டுமொத்தம்}]$
5. $(D) > 2,500,000$	$[(D) \times 36\%] - [480,000 + (A) \text{ மற்றும் } (B) \text{ இல் ஒவ்வொரு மாதத்திற்கும் அட்டவணை 4.1 இன் பிரகாரம் வரியின் கூட்டுமொத்தம்}]$

உதாரணம் 01

திருமதி டேவிட் அவர்கள் தனியார் கம்பனி ஒன்றின் வதிவற்ற, பிரசையற்ற ஊழியர் என்பதுடன் (காசற்ற நன்மைகள் அடங்கலாக) அவரது கிரமமான இலாபங்கள் (ஊதியம்) ரூபா 250,000 ஆகும். 2025 ஏப்ரலுக்கான அத்தகைய ஊதியம் செலுத்தப்படவுள்ளது. 2025 ஏப்ரலில் அவர் மிகை ஊதிய கொடுப்பனவாக ரூபா 1,000,000 பெற்றுக்கொள்வார். மேலும் அவர் 2025/2026 ஆம் வரிமதிப்பீட்டாண்டின் 2025 ஜூலை மாத இறுதி வரை இலங்கையில் தங்க எதிர்பார்த்துள்ளார். அவர் 2025/2026 ஆம் வரிமதிப்பீட்டாண்டின் 2025 ஜூலை இறுதியில் தனது ஊழியத்தை முடிவுறுத்துவதுடன் இலங்கையைவிட்டு வெளியேறவும் எதிர்பார்கின்றார்.

மிகை ஊதியத்திலிருந்தான வரிப் பொறுப்பு பின்வருமாறு கணிக்கப்படுதல் வேண்டும்:

வரிக் கணிப்பீடு

ரூ.

2025/2026 வரிமதிப்பீட்டாண்டில் ஏலவே செலுத்தப்பட்ட மாதாந்த ஊதியங்களின் மொத்தம் $(250,000 \times 1)$	(A)	250,000
2025/2026 வரிமதிப்பீட்டாண்டில் செலுத்தப்படற்பாலதான மாதாந்த ஊதியங்களின் மொத்தம் $(250,000 \times 3)$	(B)	750,000
2025 ஏப்பிரலில் செலுத்தப்படற்பாலதான மொத்த-தொகை கொடுப்பனவு	(C)	1,000,000
2025/2026 வரி மதிப்பீட்டாண்டில் எதிர்பார்க்கப்பட்ட மொத்த வருமானம்	(D)	2,000,000

(D) ஆனது $1,500,000 < (D) \leq 2,000,000$ ஆக காணப்படுவதனால், 2025 ஏப்பிரலில் மிகையூதியத்தில் கழிக்கப்படற்பாலதான வரியை கணிப்பீடில் பின்வரும் சமன்பாடு பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும்.

$$[(D) \times 24\%] - [210,000 + (A) \text{ மற்றும் } (B) \text{ இல் ஒவ்வொரு மாதத்திற்கும் அட்டவணை 4.1 இன் பிரகாரம் வரியின் கூட்டுமொத்தம்}]$$

$$= [2,000,000 \times 24\%] - [210,000 + (50,000 \times 1) + (50,000 \times 3)]$$

$$= 480,000 - 410,000$$

$$= 70,000$$

$$2025 \text{ ஏப்பிரலில் மிகையூதியத்தின் மீது செலுத்தப்படற்பாலதான வரி ரூபா. } \underline{70,000.00}$$